30th April 1959]

(*c*) There are no specific proposals to assign the lands to Harijans. Lands which have already been assigned but have not been brought under cultivation have to be resumed before they can be re-assigned. Available lands will be assigned to landless poor persons including Harijans if and when they apply for such lands.

State Seed Farms

* 326 *Q.*—SRI A. R. MARIMUTHU (on behalf of SRI K. R. NALLASIVAM) : Will the Hon. the Minister for Home be pleased to state—

(*a*) whether experiments are done at any of the State Seed Farms of this State to test Paddy varieties which require irrigation once in 10 days; and

(*b*) in which seed farm the experiments are made?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) No, Sir.

(*b*) Does not arise.

Loans for building houses for State employees

* 327 *Q.*—SRI T. S. RAMASWAMY PILLAI (on behalf of SRI K. SATTANATHA KARAYALAR) : Will the Hon. the Minister for Industries be pleased to state whether the Government have received any communication from the centre requesting them to indicate their loan requirements from the Life Insurance Corporation for building houses for the State employees?

THE HON. SRI R. VENKATARAMAN : Yes, Sir.

Carpentry Training Centre at Ariyalur

* 328 *Q.*—SRI S. RAMALINGA PADAYACHI : கனம் பொது மராமத்து அமைச்சர் அவர்கள் தயவு செய்து பதிலளிப்பாரா—

(அ) திருச்சி ஜில்லா அரியலூர் வட்டார அபிவிருத்தி தொகுதியில் அரியலூரில் மரத்தச்சுவேலை செய்யும் இந்து ஹரிஜனங்களுக்கு அரசாங்க தவியில் மரத்தச்சு வேலைப் பயிற்சி அளிக்க மரத் தச்சுத் தொழில் ஆசிரியர் நியமித்து ஆரம்பிக்க இருந்த திட்டம் இப்பொழுது கைவிடப்பட்டதா ?

(ஆ) அப்படியானால், அதற்குக் காரணம் என்ன ?

THE HON. SRI P. KAKKAN : (*a*) & (*b*) The proposal for starting a carpentry training centre at Ariyalur has been deferred for the present in view of the difficulty in getting the required raw materials, power supply and qualified technical personnel to man the unit.

SRI S. RAMALINGA PADAYACHI : அங்கு அரிஜனங்களில் பல பேர்கள் தச்சுவேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அங்கு இதற்கு என்று ஒரு தச்சு ஆசிரியர் பயிற்சி ஆரம்பிப்பதற்கு சர்க்கார் நடவடிக்கை எடுக்குமா ?

THE HON. SRI P. KAKKAN : இதைப்பற்றி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கலாம்.